

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகரத்தை முதலீடு செய்வதற்கான முதன்மை இடமாக நிலைநாட்டுவதை ப்ராம்ப்ட்டன் பொருளாதார வளர்ச்சி அலுவலகம் தொடர்ந்து செய்து வருகிறது

ப்ராம்ப்ட்டன், ON (April 22, 2022) – ப்ராம்ப்ட்டன் பொருளாதார மேம்பாட்டு அலுவலகம், புதுமை படைத்தல் மற்றும் முதலீடு செய்வதற்கான முதன்மையான இடமாக ப்ராம்ப்ட்டனை நிலைநிறுத்துவதற்கும், உள்ளூர் திறமைகளை மேம்படுத்துவதற்கும், தொழில்முனைவோரை ஆதரிப்பதற்கும், கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்களில் இருந்து நகரத்தை மீட்டெடுத்து முன்னோக்கி நகர்த்துவதற்கும் தொடர்ந்து வழிவகுக்கின்றது.

[கவுன்சில் கால முன்னுரிமையான இந்த விஷயங்களின் மீது](#), கட்டமைக்கப்படும் அடிப்படையில், இந்த மாற்றத்திற்கான முன்முயற்சிகள் மற்றும் அடிப்படை உறவுகளை ஊழியர்கள் தொடர்ந்து உருவாக்கி பராமரிக்கிறார்கள்; முழுமையான சமூகங்களை உருவாக்கவும், பொருளாதார உட்பொதிவினை வெளிக்கொண்டுவரவும் மற்றும் புதுமை படைத்தலுக்கான தாழ்வாரத்தில் ப்ராம்ப்ட்டனின் தனித்துவமான நிலையை வலுப்படுத்தவும் உதவுகிறார்கள்.

சிறப்பம்சங்களில் அடங்குபவை:

உள்ளூரை ஆதரிக்கவும்

- 2020 மே மாதம் 2020, நகரம் தனது ["உள்ளூரை ஆதரியுங்கள்" எனும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது](#); இது குடியிருப்பவாசிகள் உள்ளூர் கடைகளிலேயே பொருட்களை வாங்குதல், உண்ணுதல், பரிசளித்தல் ஆகியவற்றைச் செய்து உள்ளூர் மக்களை ஆதரிக்க வேண்டிக்கொண்டது.
- உள்ளூரை ஆதரியுங்கள் எனும் பிரச்சாரமானது நகரின் பொருளாதார மீட்சிக்கான யுக்தியின் முக்கிய முன் முயற்சியாகும்; இது கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு ஆதரவளித்து நகரத்தின் பொருளாதாரத்தை மீண்டும் துவக்குவதற்கான திட்டமாகும்.

புதுமை படைத்தல் மாவட்டம்:

- ப்ராம்ப்ட்டன் நகரம் புதுமை படைத்தல் மற்றும் தொழில் முனைவோருக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் தனது நகரத்தின் பொருளாதாரத் திறனைத் தொடர்ந்து புத்துயிர் பெறச் செய்து வருகிறது: அதுவே ப்ராம்ப்ட்டன் புதுமை படைத்தல் மாவட்டம் எனப்படுகிறது

- 2019 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி, [நகரமானது சுமார் \\$20.5 மில்லியன் அளவிலான தொகையை தனது புதுமை படைக்கும் மாவட்டத்திற்காக முதலீடு செய்ய உறுதி கொடுத்தது. மற்றும் புதுமை படைத்தல் மாவட்டத்தில் இணையும் கூட்டாளிகளிடம் இருந்து கூடுதல் முதலீடாக சுமார் \\$55.2 மில்லியன் தொகையைப் பெற்றது.](#)
- 2019 முதல் 2021 வரை, ஆறு புதிய கூட்டாளர்கள் புதுமை படைத்தல் மாவட்டத்தில் தங்கள் இருப்பை நிலைநாட்டியுள்ளனர். இந்த புதுமை படைத்தல் மாவட்டத்தின் பங்குதாரர்களாக இருப்பவர்கள் ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையம், பீஹைவ் ப்ராம்ப்ட்டன் (B Hive Brampton), ரையர்ஸன்-லெட் வென்ச்சர் ஸோன் (Ryerson- led Venture Zone), ஆல்ட்டிடியூட் ஆக்ஸிலரேட்டர் (Altitude Accelerator), ஃபவுண்டர் இன்ஸ்டிடியூட் (Founder Institute), அல்கோமா பல்கலைக்கழகம் (Algoma University) மற்றும் ரோஜர்ஸ் சைபர்செக்யூர் கேட்டலிஸ்ட் ஹெட்-க்வார்ட்டர்ஸ் அண்ட் ஆக்ஸிலரேட்டர் (Rogers Cybersecure Catalyst Headquarters and Accelerator) ஆகியோராவர். ஷெரிடான் எட்ஜ் (Sheridan Edge), ப்ராம்ப்ட்டன் வர்த்தக வாரியம் மற்றும் டவுண்டவுன் பிராம்ப்ட்டன் BIA ஆகியவையும் புதுமை படைத்தல் மாவட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குதாரர்களாக உள்ளன.
- மார்ச் மாதத்தில், தனது [புதுமை படைத்தல் மாவட்டம் பற்றிய வீடியோவுக்காக](#) பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்துபவர்களுக்கான சங்கத்தின் (EDAC) மார்க்கெட்டிங் கனடா அவார்டு (Marketing Canada Award) எனும் விருதினை ப்ராம்ப்ட்டன் நகரம் பெற்றது.

டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன்

- [12-மாத கால தெருக்களுக்கு வரவேற்கிறோம் எனும் முன்னோடி நிகழ்ச்சித்திட்டம் \(12-month Welcoming Streets Pilot Program\)](#) அறிமுகப்படுத்தியதன் மூலம் நகரம் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்தத் திட்டமானது, டவுண்டவுன் ப்ராம்ப்ட்டனில் உள்ள தனிநபர்களுக்கு அவரவர் வசிக்கும் தெருக்களுக்கே சென்று சேவைகளை வழங்குவதையும், உள்ளூர் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதையும் பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2022 இல், டவுண்டவுன் வணிகங்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு உதவவும், நகரம் புத்துயிர் பெறுவதற்கான திட்டங்களையும் முன்முயற்சிகளையும் தொடர்ந்து வழங்குவதற்காகவும், நகர நிர்வாகம் தனது டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் திட்டப்பணிகளுக்கான மையத்தைத் திறந்தது.

ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையம்:

- 2019 ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஸ்டீட்டில் ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையத்தின் இணை சேவை மையத்தைத் திறந்ததில் இருந்து, ஊழியர்கள் உள்ளூர் தொழில்முனைவோரை

ஆதரிப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்; இதன் விளைவாக கிட்டத்தட்ட 2000 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டன.

- இந்த அணியானது 44,000 க்கும் மேற்பட்ட விசாரணைகளுக்கு பதிலளித்துள்ளது, சிறு வணிகங்களுக்கான 5,299 ஆலோசனைகளை நடத்தியது, 44,193 பங்கேற்பாளர்களுக்கு 2,851 கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகளை வழங்கியது, 102 இளைஞர்களுக்கு கோடைக்கால நிறுவன மானிய நிதியுதவியாக மொத்தம் \$306,000 வழங்கியது, மேலும் 175 வணிகங்களுக்கு மொத்தமாக \$731,000 தொகையை ஸ்டார்டர் நிறுவன மானியமாக வழங்கியுள்ளது.
- 2021 ஆம் ஆண்டில், ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையம், அவசரநிலை மேலாண்மை அலுவலகத்துடன் இணைந்து, ப்ராம்ப்ட்டனில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு இலவச COVID-19 ரேபிட் ஸ்கிரீனிங் கிட்களை வழங்கியது.

அயல்நாட்டு நேரடி முதலீடு:

- அயல்நாட்டு நேரடி முதலீட்டிற்கான (FDI) கவுன்சிலால்-அங்கீகரிக்கப்பட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, 2019 இல் [இன்வெஸ்ட் ப்ராம்ப்ட்டன் \(InvestBrampton\)](#) மற்றும் ப்ராம்ப்ட்டன் என்றால் இப்போது வணிகமே (Brampton Means Business Now) எனும் அமைப்புக்கான FDI ஈர்ப்பு முயற்சிகளுக்கு ப்ராம்ப்ட்டன் பொருளாதார மேம்பாட்டு அலுவலகம் பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் சேவைகளைத் தொடங்கியது.
- மேயர் ப்ரவுன் மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் 10 க்கும் மேற்பட்ட சர்வதேச பணிகளை வழி நடத்தினர்; இதன் விளைவாக ஐந்து புதிய வணிகங்கள் ப்ராம்ப்ட்டனில் வந்தடைந்தன மற்றும் ஐந்து வணிகத் தக்கவைப்பு மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் இனம் காணப்பட்டன.
- ப்ராம்ப்ட்டன் நகரமானது BHive Brampton ஐ அறிமுகப்படுத்தியது, இது ப்ராம்ப்ட்டனில் சர்வதேச தொழில்முனைவோர் தங்குதடையிலாமல் தங்கள் வணிகத்தை ப்ராம்ப்ட்டன் புதுமை படைத்தல் மாவட்டத்தில் துவக்குவதற்கான வழியாக அமைந்தது. இது தொடங்கப்பட்டதிலிருந்து, BHive இல் 38 புதிய வணிகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வணிகத்தை தக்க வைத்தல் மற்றும் விரிவாக்குதல்:

- ப்ராம்ப்ட்டன் பொருளாதார வளர்ச்சிக்கான அலுவலகமானது, 2019 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 2500 வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தக்க வைக்க உதவியுள்ளது
- இப்படி உருவாக்கி தக்கவைக்கப்பட்ட 2,500 வேலைகளில், COVID-19 தொற்றுநோய்ப்பரவல் காலம் முழுவதும் வளர்ச்சி பெற்ற அமேசானின் இருப்பை நகர வேலை வாய்ப்பு எண்ணிக்கையுடன் சேர்க்கவில்லை. அமேசான் இப்போது ப்ராம்ப்ட்டனில் ஆறு இடங்களில் தடம் பதித்துள்ளது; இதனால், கிட்டத்தட்ட 8,000 பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

- மார்ச் மாதத்தில், [செண்டர் ஆஃப் எக்ஸ்-லென்ஸ் ஃபார் ஸ்பேஸ் ரோபோட்டிக்ஸ் தனது குறிக்கோளுடன் கட்டமைக்கப்பட்ட உலகளாவிய தலைமையகமாக ப்ராம்ப்ட்டனை MDA தேர்வு செய்தது](#) என நகரம் அறிவித்தது. இந்த புதிய, முற்றிலும் புதுமை வசதிகள் கொண்ட கட்டிடம் Canadarm3 மற்றும் 700 க்கு அதிகமான உயர் திறன் கொண்ட வேலையாட்களுக்கு தங்குமிடமாக அமைந்தது.

நகரத்தில் பொருளாதார வளர்ச்சியின் விளைவுகள் பற்றிய மேலும் தகவல்களை [இங்கு](#) ஒரு செயல்முறை விளக்கப்படம் மூலம் காணலாம். ப்ராம்ப்ட்டன் பொருளாதார வளர்ச்சி அலுவலகம் பற்றி [இங்கு](#) மேலும் அறியலாம்

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் ஒரு பரவசமான உருமாற்றத்தின் மத்தியில் உள்ளது, மேலும் இந்த கவுன்சிலின் காலம் முழுவதும், நாங்கள் நமது நகரத்தை ஒரு பெரிய புதுமை படைத்தல் மற்றும் கல்வி மையமாக உருவாக்கி, எதிர்காலத்தில் திறமையான வேலைகளை உருவாக்கியுள்ளோம்; புகழ்பெற்ற உலகளாவிய நிறுவனங்களை நமது நகரத்திலேயே தக்க வைத்துக் கொண்டுள்ளோம் மற்றும் விரிவாக்கம் செய்யவும் உதவினோம். ப்ராம்ப்ட்டன் என்றாலே வணிகம் என்றுதான் பொருள்; எங்கள் வணிகங்களும் தொழில்முனைவோரும் வெற்றிபெறும்போது, நமது ஒட்டுமொத்த சமூகமும் பயனடைகிறது.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“நாம் இப்போது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆளாகிவிட்டோம், மேலும் நமது வணிகச் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது - ஆனால் ப்ராம்ப்ட்டன் நகரசபையும் எங்கள் அர்ப்பணிப்பு கொண்ட பொருளாதார மேம்பாட்டுக் குழுவும் நமது உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உதவுகின்றன. ப்ராம்ப்ட்டனை முதலீடு செய்வதற்கான பிரதான இடமாக நாங்கள் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறோம், மேலும் எங்களது பொருளாதார மீட்பு உத்தியை மையமாகக் கொண்டு, தொற்றுநோயின் தாக்கங்களில் இருந்து மீட்டு, நமது நகரத்தை முன்னோக்கி நகர்த்தி வருகிறோம்.”

- *மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைவர், பொருளாதார வளர்ச்சித்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“இந்தக் கவுன்சில் கால முன்னுரிமை கொண்ட விஷயங்களின் அடிப்படையில், ப்ராம்ப்ட்டனில் நடைபெற்று வரும் உருமாற்ற முயற்சிகள், முழுமையான சமூகங்களை உருவாக்கவும், நமது நகரத்தின் பொருளாதாரத் திறனை வெளிக்கொண்டுவரவும், புதுமை படைத்தல் தாழ்வாரத்தில் ப்ராம்ப்ட்டனின் தனித்துவமான நிலையை வலுப்படுத்தவும் உதவுகின்றன. நமது மாணவர்கள், தொழில்முனைவோர், வணிகங்கள் மற்றும் முழு சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் நமது நகரத்தின் பொருளாதார திறனைத்

தொடர்ந்து வெளிக்கொண்டு வருவதற்கு ப்ராம்பட்டன் நகர சபை மற்றும் அதன் ஊழியர்கள் உறுதிபூண்டுள்ளனர்.”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1& 5, துணைத்தலைவர், பொருளாதார வளர்ச்சித்துறை, ப்ராம்பட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் நகர ஊழியர்கள் கவுன்சில் கால முன்னுரிமை கொண்ட விஷயங்களை வழங்குவதற்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர்: ப்ராம்பட்டன் வாய்ப்புகளுக்கான ஒரு நகரம், மேலும் எங்கள் சமூகத்தின் பொருளாதார திறனை வெளிக்கொண்டு வருவது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலீடு செய்வதற்கும், கல்வி மற்றும் புதுமை படைத்தல் மையமாக மாற்றுவதற்கும் ப்ராம்பட்டனை ஒரு முக்கிய இடமாக நிலைநாட்டுவதில் எங்கள் குழு அபாரமான வேலையைச் செய்துள்ளது; மேலும் எங்கள் பொருளாதார மீட்பு வியூகம் வழியாக சேவைகளை வழங்குவதன் மூலம் எங்கள் நகரத்தை தொடர்ந்து முன்னேற்றுவோம்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்பட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca